

புல்வராஜஸ்ஸதை

நாகர் செருத்து/நான்
கூவாட்காத்து/நாஷ்வர்

புதிய

விக்கியோதயப் பஸ்களைக்கழகத்

கமிட்டித்துறைக் கலைவர்

ம. மு. உ. வெள்ளம். ஏ.

மேல்லீம் இலக்கியந்தி.
பாணந்துறை, இலங்கை.

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

மதுரைத்
தமிழ்ச்சங்கத்துப்

புலவராற்றுப்படை



மூலமும் உரையும்



ஆசிரியர் :
மகாவித்துவான்
வர. குலாம் காந்திரு நாவலர்.



பதிப்பாசிரியர் :
வித்தியோதயப் பல்கலைக் கழகத்
தமிழ்த்துறைத் தலைவர்
ம. முகம்மது உவைஸ்.



இஸ்லாமிய இலக்கிய மன்றம்
“மர்களி” ஹென்மூல்லை,
பாணந்துறை, இலங்கை

இந் நூல்கிரியர்



நாகர், தங்கள மகாவித்துவான்

வர. குலாம் காதிறு நாவலர்.

தோற்றுவாய்

அளவற்ற அருளாளன். அலகிலா அண்புடையோன். அகி வம் அனைத்துக்கும் அதிபதி. அடக்கி ஆஸ்பவன். அந்தரங்கங்களை அறிபவன். அன்னம் அளிப்பவன். அனுதாபமுடையவன். அதி காரி. அனந்திரன். அரசாங்கமுடையவன். அனைத்தும் அறிந்த வன். அரிதினும் அரியவை அமைப்பவன். அண்மியோரின் அல்லல் அறுப்பவன். அகதிகள் அநாதைகள் அனைவருக்கும் அளிசெய்ப வன். அச்சம் அகற்றுபவன். அறிஞுட்டுபவன். அல்லாஹ்-த் தஆலா.

ஆற்றல் மிக்கவன். ஆண்டவன். ஆலம் அடங்கலுக்கும் நாயகன். ஆதியானவன்.

இராஜன். இம்மை மறுமை இரண்டிலும் இதமான இக பர இனபங்களை இவனியில் இருக்கும் இனியவருக்கு இலகுவாக்கும் பொருட்டு இறுதித்தாதர் (இ) றகுலுவ்ஸாஹ் மூலம் இறைத் தவன். இறைவன். இஸ்லாத்தை இயற்றியவன். இனை துணையற்றவன். இறுமாப்புக் கொண்டவனை இழிவுபடுத்துபவன். இபாதத்துடைய இட்டமுடையோரை— இரந்தேத்துவோரை இரட்சிப்பவன்.

சமான் கொள்ளப்படவேண்டிய ஈடுகணையற்றவன். ஈடு பாடுடையோருக்கு ஈருலிகிலும் ஈபவன். ஈகையினால் ஈடேற்றும் ஈட்டச் செய்பவன். ஈனவரான ஈனரையும் ஈர்க்கும் ஈர்ப்புடையோன்.

உருவமைப்பவன். உயர்த்துபவன். உகப்பவன். உயர்ந் தவன். உண்மையானவன். உயிர்ப்பிப்பவன். புதிதாய் உண் டாக்குபவன். உயர்ச்சி பெற்றவன். உஞ்சற்றுவோருக்கு உதவுபவன். உலகம் உய்ய உம்மி நபியை உதாரண புருஷராய் உதிக்க உதவியவன். உலகோருக்கு உபகாரியாக உள்ளவன். உயிரை உரியமுறையில் உருவாக்குபவன். உலகருக்கு உணவளிப்பவன். உவப்புடையோரை உவப்பவன். உலக உவகையால் உள்ளழிந்து உழலுபவனை உறுத்துபவன்.

ஊக்கம் ஊட்டி ஊக்குபவன். ஊழி முதல்வன். ஊணழிப் பவன். ஊனவளின் ஊனக்கண்ணுக்கு அப்பாற்பட்டவன்.

எக்கசக்கம் எதுவுமில்லாமல் எகின் (நம்பிக்கை) வைத்தற குரியவன். எழுப்புபவன். எங்கும் தரிபாடானவன். எம்மை எச்சரிக்கும் எசமான். எஞ்ஞான்றும் எம்மான் என்று எடுத்

தேத்துவதற்குரியவன். எல்லாம் வஸ்லவன். எல்லாம் அறிந்தவன். ஏறும்புமுதல் ஏறும்பிவரை எல்லாவற்றையும் பாதுகாப்பவன்.

ஏகன். ஏத்துதலுக்குரியோன். ஏகத்துவத்தின் ஏந்தல். ஏய்ப்புக்காரரை ஏமாற்றுபவன். ஏற்புடைய ஏற்பாடுகளை ஏற்படுத்தும் ஏற்புடைக் கடவுள். ஏழை ஏற்போன் ஏணோயோருக்கும் ஏற்றக் குறைச்சல் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டு இருப்பவன்.

ஜம்பது வேளையை ஜீவேளையாக்கித் தந்தவன். ஜந்தக்கி ஜயந்திரிபர ஜீவேளையும் தொழுதல் வேண்டுமென்று விதித்தவன். ஜயோன். ஜம்புலன் அடக்க ஜங்கடமையையும் ஏற்று கெள்ளுமாறு கட்டளையிட்டவன்.

ஒஞ்சுரி தீர்ப்பற்றவன். ஒடுக்கத்து நாளின் அதிபதி. ஓப்பற்றவன். ஒருவன். ஓப்புற ஒழுகப் பணிப்பவன். ஓளி. ஒருதனிப்பட்டவன். ஒரு பொருள். ஒவ்வோன். ஒன்றுனவன்.

ஓசிவனம் வழங்குபவன். ஓதல்களை ஒதி ஒதி ஒங்குவோரை ஓம்புவன். ஓரவாரம் அற்றவன்.

ஓளடதமான ஓளராதுகளை ஒதுவதற்குரியவன். ஓளலாதுகளை அளிப்பவன். அவனுக்கே புகழ் அணைத்தும்.

அவன் அருளால் புலவராற்றுப்படை என்னும் இந்நாலை வெளியிடுகிறோம். நாகர் தறுகா மகா வித்துவானாகக் கடமையாற்றிய குலாம் காதிறு நாவலர் அவர்களால் இயற்றப்பட்டது இந்நால். இந்நாலை வெளியிடும் உரிமையை அளித்தவர் அவர்தம்புதல்வர் ஆரிபு நாவலர் அவர்கள். அவ்வுரிமையை எமக்குப் பெற்றுத் தந்தவர் ஹாஜி செ. முஹம்மது ஹனிபா, பி. ஏ. அவர்கள். அவ்விருவர்க்கும் எமது மனமார்ந்த நன்றி.

இந்நாலையும் வெளியிட எமக்குப் பொருள் உதவி புரிந்தோர் பிரபல மாணிக்க வியாபாரிகள் இருவர். ஒருவர் ஜனுப் எம். எஸ். எம். பலீஸ், இவர் இரத்தினபுரி நகரசபை உறுப்பினர். மற்றவர் வேர்விலை, சீனங்கோட்டையைச் சேர்ந்த ஜனுப் எம். எஸ். எம். முபாறக். இவர்கள் இருவருக்கும் சகல பாக்கியங்களையும் அல்லாஹ் அளிப்பானாக.

ம. முகம்மது உவைஸ்.

“மர்களி”,
ஹென்முல்ஸீல்,
பாணந்துறை.
இலங்கை

1968-11-21

குலாம் காதிறு நாவலர்

1833 ம் ஆண்டில், குலாம் காதிறு நாவலர் நாகூரில் பிறந்தார். இவர் தந்தை பெயர் வாப்புராவுத்தர். அறபு, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் ஆர்வமுள்ளவராக விளங்கினார் நாவலர். தமது பெரியதந்தை புலவர் பக்கீர் தம்பி சாகிபின் வேண்டுகோட்டப்படி, நாராயணசுவாமி உபாத்தியாயரிடம் பாடம் கேட்டுவந்தார். பின்பு, வித்துவான் மீணுட்சி சுந்தரப்பின்னோயிடமும் பாடம் கேட்டு வந்தார்.

மலாயா சென்ற புலவர் அவர்கள், அங்கு ‘வித்தியாவிசாரினி’ என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தார்.

1901 ம் ஆண்டு பாலவனந்தம் ஜீமீன் பாண்டித்துரைத் தேவருடன் சேர்ந்து, மதுரையில் நான்காவது சங்கம் அமைத்தார். அச்சங்கத்தில் அரங்கேற்றிய “மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை” இன்றும் இஸ்லாமியரின் தமிழ்ப் பணிக்கு எடுத்துக் காட்டாக உள்ளது. அன்று ‘நக்கீரர்’ என்னும் புகழ்ப்பெயரையும் பெற்றார்.

பிரபு மதுரைப் பின்னோயின் தர்பாரில், புலவரின் நூலொன்று அரங்கேற்றப்பட்டது. அதில் புலவருக்கு “நாவலர்” என்று புகழ் நாமம் சூட்டப்பட்டது. நாவலரின் நூலொன்று யாழிப் பாண்த்திலும் அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது சலைமான் வெவ்வை ஆவிம், வித்துவான் பொன்னம்பலம்பின்னோ மற்றும் பலரும் அதில் பங்குகொண்டனர்.

அறபில் கடுமையான அச்சர வாக்கியங்களுக்கு நேரான தமிழ் மொழி கண்டு ‘அறபுத்தமிழ் அகராதி’ ஒன்றை நாவலர் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளார். இறுதியாக, குர்ஜுனஷ ரீபு முப்பது ஜாஸ்வுக்கு உரை எழுத வேண்டுமென்றும், நாவலர் பேரவாக கொண்டிருந்தார். ஆனால், அவரின் நாட்டம் ஈடுபோக்குவரத்து மூலம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் திங்கள் இறைவனடி சேர்ந்தார். அது மூலமில் தமிழ் இனத்துக்குச் சோக தினமாகும். அன்னையின் புகழ் ஒங்க இறைவனை இறங்க வோம்.

குலாம் காதிறு நாவலர் இயற்றிய நூல்கள்

நாகூர்ப் புராணம்
 குவாலீர்க் கலம்பகம்
 நாகூர்க் கலம்பகம்
 முகாஷபாமாலை
 கணஜால் கருமாத்து
 திருமக்காத் திரிபந்தாதி
 சமுத்திர மாலை
 பிரபந்தத் திரட்டு
 மும்மணிக் கோவை
 மதுரைக் கோவை
 சித்திரக்கவித்திரட்டு
 ஆரிபு நாயகப் புராணம்
 சீரு வசன காவியம்
 திருமணிமாலை வசனம்
 உமறு பாஷா யுத்த சரிதை (நான்கு பாகங்கள்)
 நன்னூல் விளக்கம்
 பொருத்த விளக்கம்
 பிக்லூரா மாலை உரை
 தரீக்குல் ஜன்னே உரை
 நபிகள் பிரான் நிர்யாணமானமிய உரை
 ஆரிபு நாயக வசனம்
 பதாயிருக் கலம்பகம்
 அறபுத்தமிழ் அகராதி

முன்னுரை

தமிழ் இலக்கியத்தில் தொண்ணூற்றுறு வகைப் பிரபந்தங்களுண்டு. அவற்றுள் ஆற்றுப்படையும் ஒன்று. ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்தல் அல்லது வழிப்படுத்தல் என்ற பொருளையுடையது.

ஒரு புலவன் ஒரு கொடைவள்ளவிடம் செல்கின்றார். சென்று பரிசில் பெற்று மீஞ்சிகின்றார். திரும்பி வரும் வழியில் தன்னெனதிரே இன்னெரு புலவளைக் காண்கின்றார். அவனும் பரிசில் பெற விரும்புகிறார். இல்லை யென்னது அளிக்கும் கொடைவள்ளவைத் தேடியே அலைந்து திரிகின்றார். இந்திலையில் தான் இரு புலவரும் சந்திக்கின்றனர். பரிசில் பெற்ற புலவன் தான் பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை மற்றப் புலவனுக்கு எடுத்துக் கூறுகின்றார். கூறித் தான் சந்தித்த புலவன் அக் கொடைவள்ளவிடம் செல்லுமாறு கூறுகின்றார். வழிப்படுத்துகின்றார். இங்ஙனம் வழிப்படுத்துகையில் அவன் வழி தவறாது செல்லும் பொருட்டு வழியின் இரு மருங்கிலும் உள்ள சில, பல குறிகளைக் குறிப்பிடுகின்றார். இயற்கைக் காட்சிகளைச் சுட்டிக் காட்டுகின்றார். இவை போன்ற இன்னும் பல அறிஞரிகளை எடுத்தோது கின்றார். இவ்வாறு ஆற்றுப் படுத்தப்படுவோர் கூத்தர், பாணர், பொருநர், விறவியர், புலவர் முதலியோர் ஆவர்.

ஆற்றுப்படை இலக்கணங்கள் ஒருங்கே அமையப் பெற்ற பல நூல்கள் சங்க காலத் தமிழ் இலக்கியத்தில் காணக்கிடக் கின்றன. சங்ககாலப் பத்துப் பாட்டுள் ஐந்து, ஆற்றுப்படைகளாக அமைந்துள்ளன. தொகை நூல்களுள் ஒன்றான புறநா னாற்றிலும் ஆற்றுப்படைத் துறையில் பாடப்பட்ட பல செய்யுட்கள் மிலிர்கின்றன. எனவே தமிழ்ப் பிரபந்தங்களுள் ஆற்றுப் படை மிகப் பழமை வாய்ந்தது எனலாம். சங்க காலத்துக்குப் பின் ஆற்றுப்படை இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற பாட்டுக்கள் தோன்றுவது அரிதாயிற்று. புண்ணியராற்றுப் படை, காதலி ஆற்றுப்படை போன்றவை பிற்காலத்திலே தோன்றியவையாம்.

இவ்வாறு, முஸ்லிம் புலவரால் இயற்றப்பட்ட ஆற்றுப்படை நூல் ஒன்று உண்டு. இது மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை என்ற பெயரைப் பெற்றுள்ளது. பாண்டித்துரைத் தேவரினால் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கத்தையே இந்நூல் குறிப்பிடுகின்றது. மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்று சிறப்புப் பெயரும் பரிசிலும் பெறுகிறார் ஒரு புலவர். இவற்றைப் பெருத இன்னொரு புலவரைச் சந்திக்கிறார் அப் புலவர். சந்தித்ததும் சிறப்பும் பெயரும் பரிசிலும் பெறுமாறு கூறி இவற்றைப் பெருத அப் புலவரைச் சங்கப் புலவரிடத்து வழிப்படுத்தியுள்ளார். இதனோடு இந்நூல் புலவராற்றுப்படை எனப் படுவதாயிற்று.

புலவராற்றுப் படையில் குலாம் காதிரு நாவலர் சங்ககாலத் தமிழ்க் கவி மரபுகளையே ஆண்டுள்ளார். தமிழ் மொழி யைப் பற்றிக் குறிப்பிடுகையில் தமிழ் என்ற சொல்லின் இனிமையைப் பற்றிக் கூறுகிறார்.

தனிமை யென் பெயர்த்தா யினிமை யென் பொருட்டாய்
என்று ‘தமிழ்’ என்ற சொல்லில் பொதிந்துள்ள கருத்துக்களை விளக்குகிறார்.

தமிழ் மொழி அகத்தியருக்குச் சிவ பெருமானால் போதிக்கப் பட்டது என்பது மரபு. இக் கருத்தினையே நாவலர் தமது புலவராற்றுப் படையில் பின்வருமாறு கூறுகின்றார் :—

கங்கைச் சடைய ஞேரு பாக மங்கையன்
இமயப் பொதியத் தமர்முனி அகத்தியற்
காய்ந்து தர வுனர்த்திப் போக்க.

பாரி, காரி, ஆய், ஓரி, பேகன், நள்ளி, அதிகன் என்போர் கடையெழு வள்ளல்கள். அவர்கள் பழங்காலத்தில் கற்றுணர்த்தமக்களின் அருமை இத்தன்மைத்து என அளவிட்டறியும் ஆற்றல் வாய்ந்தவர்களாய்த் திகழ்ந்தனர். உள்ளந் தகுதிபட அக் கல்வி யைத் தெரிந்து கொண்டனர். தெரிந்து பொன்னையும் இரத்தி னங்களையும் பலவாருக அளித்தனர். இவ்வாறு வரையாது கொடுத்து இவ்வுலகத்தின் கண் தம் புகழ் மங்காப் பெயர்களை நிலை நாட்டினர். நிலை நாட்டிவைத்து மறைந்து போயினர். குலாம் காதிரு நாவலர் உள்ளக் கண்கள் முன் இவர்கள் தோன்றுகின்றனர். தமக்கெண் ஒன்றும் வையாது கொடுத்த அத்தகைய வள்ளல்கள் இக்காலத்தில் வாழ்கின்றனர் அல்லர் என உள்ளாம் உடைகின்றார். எனவே உணர்ச்சி ததும்பப் பின்வருமாறு பாடுகின்றார் :

கற்றுணர் மக்க எருமை யிற்றென
 வளந்தறிந் ததனை யுளந்தகத் தெரிந்து
 முன்னான் பொன்னு மணியுஞ் சிதறி
 தம்பெயர் விட்டன ரிம்பரின் மாய்ந்த
 பாரியுங் காரியு மாயு மோரியும்
 பேகனு நன்ளியு மதிகனு மாகி
 வரையாது கொடுத்தோர் வானு ஸிதன்று.

பாண்டி நாட்டின் தலைநகர் மதுரை. அது மிகப் பழமை வாய்ந்தது. அங்கே எழிலுறு காட்சிகள் கண்ணைக் கவரும் இயல் பை யுடையன. இவ் வியற்றகைக் காட்சிகள் புலவராற்றுப் படையில் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன. அங்கே பூஞ்சோலை கள் உண்டு. அழகிய சிறகுகளையுடைய வண்டுகள் அப் பூஞ்சோலையில் இருக்கின்றன. அவ் வண்டுகள் பூக் கொப்புகளிலே வந்து தங்குகின்றன. தங்கிக் குழல் ஊதுகின்றன. மொட்டுக்களின் முறுக்கவிழச் செய்கின்றன. முறுக் கவிழ்ந்து பூக்கள் மலர்கின்றன. இவ்வாறு மலர்ந்த அழகிய பூக்கள் காம்பு கழன்று கீழே விழுகின்றன. விழுந்து சித்திரக் கம்பளத்தை விரித்தாற்போலத் தரையில் படர்ந்து விளங்குகின்றன. இத்தகைய வாசனை மிக்க பூஞ்சோலைகள் மதுரையில் மிக்கு இருக்கின்றன. இவை வையை யாற்றின் இரு பக்கத்திலும் ஒருங்குபட வளர்ந்து காட்சியளிக்கின்றன. ஆற்றின் கரையை அழுகுபடச் செய்கின்றன. இத்தகைய உள்ளத்தை அள்ளும் காட்சிகள் நிறைந்து, செல்வம் மிகுந்து, மதுரை திகழ்கின்றது. இக் கருத்துக்கள் அனைத்தையும் மிகவும் நயம்பட அமைத்துப் பாடிய பகுதி பின்வருமாறு :

அஞ்சிறைத் தும்பி துஞ்சி யூதப்
 பினியவிழ் பலர்ந்து கழல்காம் பணிமலர்
 வண்ணக் கம்பளம் விரித்தாங் கண்ண
 தரைப்படர்ந் திமைக்கும் விரைகெழு பூம்பொழி
 விருமருங் கொழுகிய பொருகரை வையைச்
 செந்தமிழ் நாட்டுத் திருத்தகு மூதூர்.

வண்டுகள் தங்கி ஊதலால் மொட்டுக்கள் முறுக் கவிழ்ந்து விரிந்து மலர்களாகின்றன என்பது சங்ககாலத் தமிழ்க் கவிமரபு. பத்துப் பாட்டுள் ஓன்றை முல்லைப்பாட்டில்,

யாழிசை யின வண்டார்ப்ப
 நறுவீழுல்லை
 யரும்பவி மலரி [8-10]

என்னும் கருத்துக்கள் வந்துள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.

சங்ககாலத்து ஆற்றுப்படை நூல்களில் இல்லாத பல கருத்துக்கள் புலவராற்றுப் படையில் ஆளப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று இப் புலவராற்றுப் படையின் ஓப்புயர்வற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. பழங்காலத்தில் ஆற்றுப்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் கால்நடையாகவே சென்றனர். ஆனால் குலாம் காதிரு நாவலர் வாழ்ந்த பொழுது ஓரிடத்திலிருந்து இன்னே ரிடத்துக்குப் போகக் கால்நடையாகச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. பலவகையான ஊர்திகளில் ஏறி அங்கும் இங்கும் சென்றனர். எனவே குலாம் காதிரு நாவலர் மற்றுப் புலவரை ஆற்றுப்படுத்தும் பொழுது இத்தகைய ஓர் ஊர்தியில் செல்லு மாறு பணிக்கிறார். குலாம் காதிரு நாவலர் அத்தகைய எந்திர ஊர்தியைப் பின்வருமாறு வர்ணிக்கிறார் :

உரு முறுமோ ஹந்தேழாவியி
னிரு புறனு மிருப்புருளை
நான் குருளைக் கான்குழுமும்
வாஅய்க்கொள்ளிப் பேன்யுயிர்ப்பி
ஞேவித்துமிழுங் கவித்துமங்
குழல்வாயிற் சூழல் கொள்ள
மரவட்டைச் செல்வொப்பச்
செல்பாண்டில் பல்கோத்த
நெடுத் தொடரி னிரை நீண்டு
கடுங் காவிற் கழிவிசையி
எந்திர ஔர்தி.

இது நாம் எப்பொழுதும் காணும் எந்திரவூர்தியாகும். இடியின் முழக்கத்தோடு மாறுபடுகின்ற ஒசையை உடையது. இவ் வோசையை உண்டாக்குவது இரும்பு உருளைகள். அவ்வருளைகள் நான்கு நான்காக இரண்டு பக்கத்தும் அமைந்திருக்கின்றன. அவை உருள் எந்திரவூர்தி இயங்குகின்றது. அவ் வெந்திரவூர்தி ஒலிக்கும் பொழுது அது கொள்ளிவாய்ப் பேய்களின் முச்சையொத்திருக்கின்றது. இவ்வாறு ஒலிக்கும்பொழுது எந்திரம் மிகக் புகையைக் கக்குகின்றது. இப்புகை குழலின் வாயில் சுமங்கு கொண்டு இருக்கும். எந்திரவூர்தியின் நடையோ வென்றால் மரவட்டையின் நடையைப் போன்ற வண்டில்கள் பலவற்றைச் சேர்த்த நடிய தொடரினை உடையது. நிரை யாடுடையது. மிக நீண்டுள்ளது. மரவட்டையின் நடையையுடைய வண்டில்கள் சேர்க்கப்பட்டாலும் கடுமையாக வீசுகின்ற காற்றைப்போல ஓடுகின்ற எந்திர வூர்தியாயிருக்கும். இவ்வடியில் புகைவண்டியே வருணிக்கப்பட்டுள்ளது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்துள் நிறுவப்பட்டிருக்கும் அச்சகம் எவ்வாறு இயங்குகின்றது என்பது இவ்வாற்றுப் படையில் குறிக் கப்பட்டுள்ளது. அச்சகத்தில் தமிழ், சங்கதம், ஆங்கிலம் ஆகிய எழுத்துக்கள் இருக்கின்றன. அவ்வச்செழுத்தின் கீழ்க் கட்டையைத் தமக்காதாரமாகக் கொள்ளும்படி வார்க்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பகுதிகளாகச் செய்யப்பட்டுள்ளது. பல பிரதிகள் இயற்றக்கூடிய ஆற்றல் அவ் வச்சகத்துக்கு இருந்தது. ஒரு பிரதி பல பிரதிகளாய் எங்குஞ் சென்று பொருந்தப் பதிப்பிக்கும் அச்சச் சாலையாகும்.

தென் மொழி யெழுத்தொடு வடமொழி யெழுத்து
மீங்கு நனி பாய வாங்கிலாக் கரமுங்
கால்கொள் வாக்குப் பால்வேறு படுத்தி
யொன்று பல வாகிச் சென்றுறப் பதிக்கு
மச்சக் சாலையும்

என்ற அடிகளில் அச்சகத்தைக் குறிப்பிடுகின்றார் ஆசிரியர்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் அளிக்கப்படும் பட்டங்கள் பரிசில்கள் பலவும் குறிக்கப்பட்டுள்ளன. பொன் மோதிரம், பொழுதறி கருவி, காசமீரமாகிய போர்வை, பணம் முதலியன் அத்தகைய பரிசில்களாம். இப் பரிசில்களைக் கூறும்பொழுதும் மிக நுண்ணிதாக அவற்றை விளக்குகின்றார் ஆசிரியர்.

இவ்வாற்றுப்படை பத்தொண்பதாம் நாற்றுண்டின் இறுதி யில் இயற்றப்பட்டதாயினும் பழங்கால ஆற்றுப்படைகளைப்போல் சொல்நயம், பொருள்நயம் அமைந்துள்ளது. இக்கால வழக்கிலுள்ள சில கருத்துக்களைக் குலாம் காதிரு நாவலர் தமது புலவராற்றுப்படையில் அமைக்காமல் பாடியிருப்பாரேயானால் இவ்வாற்றுப்படையையும் பழங்காலத்தைச் சேர்ந்தது என்றே படிப்போர் என்னுவர். நடையும் பெரும்பாலும் சங்ககால ஆற்றுப்படை நூல்களின் நடையையே ஒத்துள்ளது. சொற்சவை, பொருட் செறிவு பொதிந்த இப் புலவராற்றுப்படை தமிழ் மக்கள் படித்து இன்புற வேண்டிய ஒரு நூல் எனின் அது மிகையாகாது.

பதிப்பாசிரியரின் நூல்கள்

1. முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு (ஆங்கிலம்)
2. இஸ்லாமியத் தென்றல்
3. நம்பிக்கை
4. வாய்மையின் வெற்றி
5. ஞானச் செல்வர் குணங்குடியார்

சிங்களத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த நூல்கள் :

6. இலங்கையின் பொருளாதாரத் திட்டம் (லங்கா ஆர்த்திக்க ஸலஸ்ம)
7. பிரித்தானிய அரசியல் யாப்பு (பிரித்தானிய ஆண்டு கிரமய)
8. பொருளியற் பாகுபாடு (ஆர்த்திக்க விக்கிரகய)
9. கிராமப் பிறழ்வு (கம்பெரவிய—ஒரு நாவல்)

தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்த நூல்கள் :

10. வாணிஜ அங்க கணிதய (வர்த்தக எண் கணிதம்)
11. மாநபி விரித்த (நபிகள் நாயகம்—அப்துற் றஹிம்)

உரை நூல்கள் :

12. குத்பு நாயகம் என்னும் முகியித்தீன் புராணம்
13. இராஜநாயகம்

பதிப்பித்த நூல்கள் :

14. ஆசாரக்கோவை—அப்துல் மஜீதுப் புலவர்
15. பெருமானுர் பெருவாழ்வு

மதுரைத்

தமிழ்ச் சங்கத்துப்

புலவராற்றுப்படை.

- பரிதிவெயி லெறிக்கும் விரிவுறு வெளிக்கீழ்
விளங்கனி நின்றங்கு நின்று துளங்கிய
மருணீர் மணியென வுருணீ ரும்ப
ரடர்ந்துமண வாடையிற் படர்ந்தன் ரூகவிற்
- 5 கருங்கடற் றெனுமில் விருங்கண் ஞாலத்துப்
பரத கண்டம் பண்ணிய விரதந்
தனிமையென பெயர்த்தா யினிமையென் பொருட்டா
யுத்தர மொரீஇத் தக்கணம் போந்தெனக்
கங்கைச் சடைய ஞெருபாக மங்கையன்
- 10 சிமயப் பொதியத் தமர்முனி யகத்தியற்
காய்ந்துதர வணர்த்திப் போக்கப் போந்த
வோர்ந்துணர் மாந்தர்க் களிக்கு மீர்ந்தமிழ்
முழுதுணர் சிறப்பிற் பழுதுதீர் புலவ
வொன்றுநின் னுள்ளங் குன்றுதக விரியக்
- 15 கேளா யத்தை கிளக்குவல் வாளா
மன்னிய வொருநீ யன்ன யானும்
பொருந்துறு புகழி னருந்தமிழ் நசைஇ
மதனுடை முந்துநா லதன்வழிப் பட்ட
தொல்காப் பியமுதற் பல்காப் பலவென
- 20 விலக்கணந் தெரிக்கும் விலக்கினா ரேர்ந்து
பொற்பறு மெழுத்துச் சொற்பொருள் யாப்பு
விழுமிய வகையி னணியிலை பழுநி
யெஞ்சவில் சீர்த்திப் பஞ்சகா வியம்பிற
வெட்டுத் தொகையொடும் பத்துப் பாட்டொடு
- 25 மின்பமர் கீழ்க்கணக் கொன்பதிற் நிரட்டியெனச்
சங்க மரீஇய பொங்குநா ரேற்றி
மறையில் கேள்வித் துறைபல் போகிப்
பாவினம் யாத்தற்கு வாய்வளங் கூர்ந்தனன்
கற்றுணர் மாக்க ளருமை யிற்றென

- 30 வளந்தறிந் ததனை யுளந்தகத் தெரிந்து
பொன்னு மணியு முன்னூட் சிதறித்
தம்பெயர் விட்டன ரிம்பரின் மாய்ந்த
பாரியுங் காரியு மாயு மோரியும்
பேசனு நள்ளியு மதிகனு மாகி
- 35 வரையாது கொடுத்தோர் வாணை வீதன்
றரையருந் தமிழ ரல்ல ராகவி
னற்றமிழ் மாட்சியுங் கற்றவர் மாட்சியும்
புரிந்துளங் களிப்பத் தெரிந்தாங் கருண
ரில்லென் கவற்சியிற் புல்லென் முகன்கண்
- 40 டுகுக்கையு முண்டியு மிருக்கையு முசாஅய்க்
கொடுக்குநர் யாரென் றடுக்குமவர் கரப்பக்
குன்றுவரு நெஞ்சின னின்றன னுழுந்தே
கற்றவர் கல்லா மற்றவ ரிவரெனத்
தெற்றெனப் படாஅ வகையிற் ரூகிக்
- 45 கண்ணின் மாக்கண் முன்ன ரெண்பட
வியன்மணி நிரையிற் செயன்மணி விராஅய்க்
கிடந்திமைத் தாங்கு மடந்தகழ் பவர்மு
னிருவருந் தகைமையி ஞெருவரெனக் கலாவி
யறியா ரென்னுப் பெருஞ்சுட் டுரீஇப்
- 50 போவிப் புலமையர் திரியுமிக் காலத்துப்
புளைநா இன்றா வைனை ரானு
நறவோர் வாழ்க்கைப் பறவையின் விழைஇ
யருங்கலை பலவு மொருங்குடன் றரீஇ
நன்மையிற் பயிலுந ரின்மை யானும்
- 55 பயிலுநர் சிலரே யாகிப் பயிலவுழிப்
புரத்தன் மாலையர் கரத்த லானு
நன்றுறு தமிழ்வளங் குன்றுதக வுணர்ந்து
பண்டையிற் சிறந்தது தழைப்பக் கொண்டு
வானம ரதனை வளர்ப்பல் யானென
- 60 வஞ்சிறைத் தும்பி துஞ்சி யூதப்
பிணியவிழ் பலர்ந்து கழல்காம் பணிமலர்
வன்னக் கம்பலம் விரித்தாங் கண்ண
தரைப்படர்ந் திமைக்கும் விரைகெழு ழும்பொழி
விருமருங் கொழுகிய பொருக்கரை வையைச்
- 65 செந்தமிழ் நாட்டுத் திருத்தகு முதூர்
பைந்தமிழ் வளர்த்த பாண்டிய ரிருக்கை
நடைமாண் புரவியுந் தொடைமான் ரேரும்
பணையிரு கோட்டி னினையெருது பிணித்த
பாண்டிலுஞ் சிவிகையுஞ் சிறுகண் யானையுங்

- 70 கூண்டினி தொழுகுங் குறையின் மறுகுதொறுங்
கூடம் போன்ற கோபுர நிரையெயாடு
மாடஞ் சான்ற மதுரைமா நகர்க்கண்
முந்திய சங்க மூன்றேன் ரூகிப்
பிந்திய சங்கம் பிறந்த தாலெனத்
- 75 தண்டமிழ் விரிக்கும் பண்டைநூ வெழும்ப
வியனனி விழைகுநர் குழீஇனர் பயில
மால்செய் கல்வியர் மாண்பி னூல்செய
வுரைகாண் வல்லுநர் வரைகாண் டெழுத
முறைபிறழ்ந் துற்ற குறைபல் காண்மார்
- 80 முதுநா றேண்டிப் பழுதாய்ந் தமைக்கக்
குற்றம் போகிய கற்றன கெடாஅப்
பேணூஉ வைகுமோர்ப் பரிக்கை காணூஉச்
சிறப்புப் பெயரொடு பரிசிலு மளிப்பப்
பின்னும் வேண்டுவ வெண்ணவும் புரிய
- 85 மங்கலி வருந்தமிழ்ச் சங்கமொன் றிரீஇனன்
குமரிமருங் குற்ற நிமிர்திரை முரியுஞ்
சேது காவலர் திறற்குடிப் பிறந்தோன்
றீதுதீர் வாழ்க்கைத் தென்புலங் காப்போன்
மறங்காண் பகைவர் வணங்கிய புறங்காண்
- 90 மஞ்சவரு மேற்றி ணஞ்சவரு திறவினன்
புலவர் வம்மின் பொருநர் வம்மின்
பலர்புகழ் சூத்தரும் பாணரும் வம்மின்
போராக் கதவுதிப் புரவலன் வாயிலென
வேரார் வான்கொடி நுடங்குபு நுடங்கி
- 95 யகவையம் மாடத்து முகவை யூரன்
மேலறி வுயர்ந்த நூலறி புலவன்
முத்தம் விளைவயற் பாலவ னத்த
நாடுகெசிற் கொண்டு பீடுகெழு குடிதழீஇ
முற்றக் காக்குங் கொற்றக் குடையினன்
- 100 விரைகமழ் கண்ணியன பாண்டித் துரையெனக்
கேட்டனென னன்றே கெட்டதென் கவற்கி
வேட்டன வடைதல் விளிவுரை தாலெனக்
கதுமென வெழுஉச் சினைகொள் புதுமலர்
வண்டுந் தேனு முண்டன் களிப்ப
- 105 நறவிருந் தளிக்கும் புறவறழ் சோலை
வளன்ற வறியா மஸ்லலம் முதுநகர்
மாண்புறப் புகூஉக் காண்பன கண்டு
செந்தமிழ் விளங்குமச் சங்கம் போஜூய்
நல்விசைப் புலவர் சொல்விசை பரப்பக்

- 110 கூண்டினி திருக்கு மவைக்களங் குறுகி
யாண்டியான் யாத்த கவியரங் கேற்றி
யுலகுசொல் சிறப்புப் பெயரோடு பெறுஅ
வரிசை யான்ற பரிசிலும் பெறுஉ
வந்தனென் யாஅரெனக் கண்டறிந் தவரே
- 115 நீயிருஞ் செல்விய ராண்டுப் பலபெற
மேயினி ரெனினே யின்னே விட்டிவட்
காலிற் செல்லி னுளிற் செல்லு
முருமுறுமோ டுறலொழியி
னிருபறனு மிருப்புருளை
- 120 நான்குருளக் கான்குழுமும்
வாஅய்க்கொள்ளிப் பேளுயிர்ப்பி
ஞெலித்துமிழுங் கலித்துமாமங்
குழல்வாயிற் சுழல்கொள்ள
மரவட்டைச் செலவொப்பச்
- 125 செல்பாண்டில் பல்கோத்த
நெடுந்தொடரி னிரைநீண்டு
கடுங்காலிற் கழிவிசையி
செந்திர ஓர்தி யிவர்ந்தனிர் படர்மி
நந்தமில் காட்சி யணிபல காண்பிர்
- 130 வீறிய மாக்க ளேறிறங் கிடன்றெறு
முறிய வமிழ்தி னுண்டிபல் பெறுகுவிர்
பன்னே ணைந்தனிர் மன்னே தெய்க்குங்
காலுழப் பறியா மாலுறு செலவின்
மலைப்புறு நெடுவழி யொருநா டொலைச்சிக்
- 135 சூடிய நறுமலர் வாடிய லுருமு
னிதிமலி கூடலம் பதிவயிற் புகுவி
ராவயிற் போந்து கூரயி லேந்திய
முடியடை வழுதியர் முறைவழி யிருந்த
கொடிதுடங் கெயிலிற் கோயின் மறுகு
- 140 மாலய வீதிய மாவண வீதியு
மறிந்தவர் வியக்கு மாண்மையர் மலிந்து
செறிந்தமர் தெருவுந் திருவொடுங் காண்பிர்
கண்டனிர் பின்றைத் தின்டிறற் புவவர்
கூடுறு சங்க நாடினிர் செவினே
- 145 யாயிரங் கதிர்கொள் பருதி ஞாயிறு
திருந்துவரைச் சிகர மீமிசை யிருந்தெனக்
கரும்பளைக் கையின் வேழுத் தொருவெரி
நுவவு மதிவட்டத் தவவில்குடை நிழற்ற
வருமிறை யிவனெனப் பொருவறு விதியி

- 150 னரப்புவகை பிழையா நான்குவகை பரப்பிய
யாழிற் பாண ரேழிற் பாட
விரண்டுபத் தடுக்கி யொன்றுகடை வைத்த
வண்மைய ரொருவடி வண்மின ரெடுத்தென
வான்கவி வாணர் நான்கிற் பாடப்
- 155 பொன்முடி கவித்து வென்வே லேந்திப்
பாண்டிநா டளிக்கும் பண்டி ஞன்டகை
யிரவலர்க் கடையா வாயிற் புரவலன்
கோதுபதி யொடுக்கும் பாற்கர சேதுபதி
யருளொடு நிலைஇயர் பொருணனி யுதவ
- 160 வன்னவன் பெயரொடு மன்னுபெயர் கொண்டு
சங்க மேவுமோ ரங்க மாகி
ழுனுடை யேணை மாணவர்க் கார்த்தி
நல்லா சிரியர் பல்லோர் வைகினர்
தொன்னு லொருசிறை யொருசிறைப் பின்னுர
- 165 லேவாவிறந் துணர்த்துந் தாவில் கொள்கை
யழகமர் காட்சிக் கழகமுங் காண்பி
ரிலக்கியத் தனவு மிலக்கணத் தனவு
மலக்கண் ஹர்க்கு மாகமத் தனவுமென
முதியவு மான்ற முறைமையி னமைந்த
- 170 புதியவு மாகிப் பொலிந்துற்று நசைஇ
யோரு மாக்க ஞள்ளந் தேரும்
பாண்டியன் சுவடிச் சாலையுங் காண்பிர்
தென்மொழி யெழுத்தொடு வடமொழி யெழுத்து
மீங்குநனி பாய வாங்கிலாக் கரமுங்
- 175 கால்கொள வாக்குபு பால்வேறு படுத்தி
யொன்றுபல வாகிச் சென்றுறப் பதிக்கு
மச்சச் சாலையு மெச்சக் காண்பிர்
கண்டனிர் சங்க மண்டபம் புகினே
தீந்தமிழ்ப் புனரி மாந்திய மக்களும்
- 180 வடமொழி தேர்ந்து திடமுறு பவரு
மாங்கிலம் பயின்ற பாங்கரு மாகிப்
புரையறு நூல்கட் குரைசெய் குநரு
நால்வகை பயக்கு நூல்செய் குநரு
மோரா முதுநூ லாராய் குநருமெனப்
- 185 பெரும்புலவர் மருங்கமர
மண்டுடுவில் வெண்டிங்களுந்
தரங்காட்டி யரங்கேற்றிய
பயில்சிறப்புப் பெயரெதிய
வறப்பரிசி லுறக்கொள்ளிய

- 190 நிலைப்பிழுங் கலைபயிலிய
 தவமலியு மவர்நடுவட
 கருங்கடவிற் செஞ்னாயிறும்
 பொரத்தலைமை கொளத்தவிசில்
 விரைப்பாண்டித் துரைத்தேவ
- 195 அற்றல்சால் சிறப்பி னங்கலீற் றிருக்குங்
 காட்சி கண்டனிர் களித்தனி ரண்பின்
 மாட்சியி னவனே மலர்ந்த முகத்தினன்
 யாரை நீயிரென வினாவு மோரையிற்
 போந்தனென் பெருமநின் னவைக்கள மோர்ந்தெனின்
- 200 வருகெனத் தழீஇ யிருக்கென வருகிரீ இப்
 போற்றினிர் சென்றநுங் கவியரங் கேற்று
 நச்சியாங் கிருக்குந் ருளப்பட மெச்சி
 வாயரும் புவன் பெருங்கவி ராயன்
 பாவலன் வித்துவா னியறெரி நாவல
- 205 னென்றுயர் பெயர்களு ளொன்றுற நுமக்குக்
 களிவர நல்கி யூர்கோ ளொருதலை
 மீனிருந் தென்ன வானிற வயிர
 மின்செய் தொளிறும் பொன்செய் யாழியும்
 பொலந்தகடு குழித்துப் பொற்புற வமைத்த
- 210 வலந்த பொற்றூடரின் மாண்பிற் றகிப்
 பழுதறச் சமைந்த பொழுதறி கருவியு
 நொய்ம்மயி ராய்ந்து துய்யென நெய்த
 மின்னிவர்ந் தென்ன பொன்னிழை நுழைத்த
 மாக்கெடச் சிறந்த காச் மீரமும்
- 215 விமுத்தலை யமைந்த கழுத்தள வரையன்
 பணயம் பலவு மினையறத் தரீஇப்
 பெருகிய மகிழ்விற் பேணுபு விடுக்கும்
 வருகுவிர் மாதோ வளமலி தன்மையிற்
 செம்பொன் பழுநிய செழுமரன்
- 220 வம்பொடும் பொவிந்து வந்ததா வெனவே.

இதன் பொருள்

புலவரிடத்து ஆற்றுப்படுத்தலானே இது புலவராற்றுப்படை
 யெனவாயிற்று; முருகாற்றுப்படை என்றாற்போல. எனவே,
 மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரிடத்துச் சென்று சிறப்புப் பெயரும்
 பரிசிலும் பெற்றுக்கொரு புலவன் அவை பெருதாக்கொரு புலவனுக்
 குப் பெறுமாறு கூறி, அவனை அவரிடத்து வழிப்படுத்தியதென்பது
 இதன் பொருள்.

புலவனையாற்றுப்படுத்துக் கூறுமாற்றுனே புலவராற்றுப் படையென வாயிற்றென்றாலோவெனின் ; — புறப்பொருள் வெண்பாமாலைப் பாடாண் படலத்து “பாடாண்பாட்டே” என்னுஞ் சூத்திரத்தில் “அமரர்கண் முடியு மறுவகை யாகிய, கொடி நிலை கந்தழி வள்ளி குணஞ்சால், புலவரை யவர்வயிற் புகழ்ந் தாற்றுப் படுத்தல், புகழ்ந்தனர் பரவல் பழிச்சினர் பணித, விகழ்ந்த காமப் பகுதியுட் டோன்றிய, கைக்கிளை வகையும்” என்பழிப் புலவரையவர் வயிற்புகழ்ந்தாற்றுப்படுத்தல் என்பதற்கு “அருங்களவானத் தமரர்வயிற் பெரும்புலவனை யாற்றுப்படுத்தன்று” என்பதாற், கந்தழிவேண்டினாலேனுரு புலவனை அமரரிடத்து ஆற்றுப்படுத்தலே புலவராற்றுப்படையாமாகவின், அது பொருந்தாதென்க. அல்லது உம் அது “அமரர்கண் முடியு மறு வகை யானும்” என்னுந் தொல்காப்பியைப் புறத்தி ஐனயியற்குத்தி ரத்துப் போந்த பாடாண்டினைக்கட்ட டெய்வப்பகுதியுள்ளங்கியது. இது “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு, மாற்றிடைக் காட்சி யறழுத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவறி இச், சென்றுபய ணெதிரச் சொன்ன பக்கழும்” என்னும் மக்கட்பகுதியுள்ளங்கிய செந்துறைப் பாடாண்பாட்டெனக் கொள்க.

பரிதி வெயில் ஏறிக்கும் விரிவு உறு வெளி கீழ் விள கனி நின்று ஆங்கு நின்று - ஞாயிறு தன்வெயிலை யெறிக்கின்ற விரிந்த ஆகாயத்தின் கண் விளம்பழமொன்று நின்றுந்போல நின்று,

இக்காட்சி பகற்காலத்துக் காண்டலென்பது போதர வெயி வெறிக்கும் வெளியென்றும் . கீழ்-ஏழாவது. ‘‘நிழற்கீழ்’’ என்றுர் பிறரும். இவ்வாதாரமருவாயும், ஆதேயமுருவாயு நின்றன; ‘‘ஆகாயத்திற் பருந்து’’ என்பதுபோல. நின்றுலென்னும் வினையெச்சம் நின்றென நின்றது. மேல் வருவனவுமன்ன.

துளங்கிய - விளங்கின,

மணி என மருள் நீர் உருள் நீர் உம்பர் - நீலமணியென்று மருஞ்ஞீர்மையினையுடைய உருண்ட நீரின்மேலே,

உருணீர் - கடல். நீரினியற்கைவடிவம் உருட்சியாகவின், உருணீரென்றும். அது படைப்புக்காலத்து ஆகாயத்தின் கண் னுருண்டு நின்றதாகவின்.

மணல் அடர்ந்து ஆடைஇல் படர்ந்தன்று - மணல்கணைருங்கிப் பாலாடையொப்பப் படர்ந்தது இப்பூமி,

படார்ந்தன்கெறன்னும் வினைமுற்றுப்பெயர் வினைமுதற் பொருட்டு. இதனைக் கர்த்தாவான கிருதந்தமென்பர் வடநூலார்.

ஆகவின் - ஆதலால்,

கரும் கடற்று என்னும் இவ் இரும் கண் ஞாலத்து - கரியகடவினையுடையதென்னும் இந்தப் பெரிய விடத்தினை யுடைய பூமியின்களுள்ளா,

கடலானதுருண்டை யென்பதும், அதன்மேற் படார்ந்தமணங்கூட்டமே பூமியென்பதும் எம்மோத்து.

பரதகண்டம் பண்ணிய விரதம் - கண்டங்கள் பலவற்றுள்ளும் பரதகண்டம் நோற்ற நோன்பு,

தனிமை என் பெயர்த்து ஆய் இனிமை என் பொருட்டு ஆய் - ஓப்பின்மையென்னும் பெயரையுடையதாய் இனிமை என்னும் பொருளையுடையதாய்,

என்றது தமிழ். அது, தனிமையைக் குறிக்குந் தமியென்னும் வினையடியாற் பிறந்து, வினைமுதற் பொருண்மையை யுணர்த்தும் விகுதி குன்றி, இமிழ், உமிழ், கமழ் என்பனபோல முகரப் பேறு பெற்றுத் தமிழென் நின்ற தென்பவாகலின், தனிமையென் பெயர்த்தா யென்றும், தமிழென்னும் பெயர்க்குப் பொருள் இனிமையென்பவாகலின், இனிமையென் பொருட்டாயென்று முரைத்தாம். “தமிழ் தழிய சாயலவர்” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளில் தமிழை இனிமையென்றார் நச்சினார்க்கினியரும்.

உத்தரம் ஓரீஇ தக்கணம் போந்து என - வடதிசையை நீங்கித் தென்றிசைக்கு வந்தாற்போல,

கங்கை சடையன் மங்கை ஒரு பாகன் - கங்கையையுடைய சடையை யுடையவனுகிய மங்கையை ஒரு பாகத்தேயுள்ளவன்,

என்றது சிவனை. மங்கை-உமை. சடையனென்னுங் குறிப்பு முற்றுப் பெயரெச்சமாய் நின்றது. ஒருபாக மங்கையென்றது பொருத்தமில் புணர்ச்சி. “உயர்கொடிச் சேவலோயே” என்றார் பிறரும். இதனை விகுதி பிரித்துக் கூட்டுதலென்பர் பிரயோக விவேக நூலார்.

சிமயம் பொதியத்து அமர் முனி அகத்தியற்கு ஆய்ந்து தர உணர்த்தி போக்க - உச்சியையுடைய பொதியமலைக் கண்ணமர்ந்த

முனிவனுகிய அகத்தியனுக்கு அதையவனுராய்ந்து உலகத்திற்குத் தரும்படி போதித்துப்போக,

வடமொழியைப் பாணிநிக்கு வகுத்துரைத்துத் தென்மொழி யைக் குடமுனிக்கு வற்புறுத்தார் கொல்லேற்றுப்பாகர் என்பவா கவி னிங்குன முரைத்தாம். ‘‘சிறப்பி னையை பெயர்நிலைக் கிளவிக்கு மியற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்’’ ஆகவின் முனியகத்திய ஜென்ரும். இதனை விசேடிய பூர்வபத கருமதாரயனென்பர் பிரயோக விவேக நூலார். ‘‘கடிசொல்லில்லை’’ என்பதனான், அகத்திய முனியென விசேடியோத்தர பதமாக்கிக் கூறினு மமையும்.

போந்த - வந்த,

ஓர்ந்து உணர் மாந்தர் களிக்கும் ஈர் தமிழ் முழுது உணர் சிறப்புஇன் பழுதுதீர் புலவ - ஆராய்ந்தறியும் மனிதர்களைக் களிப்பிக்குந் தண்ணிய தமிழ் முழுவதையு முனர்ந்த சிறப்பினை யுடைய குற்றமற்ற புலவனே !

களிப்பிக்குமென்றபாலது களிக்குமென நின்றது. இதனை அந்தர்ப்பாவிதணிச்சென்பர் வடநூலார்.

நின் உள்ளாம் குன்று தகவு இரிய ஒன்று கிளக்குவல் கேளாய் அத்தை - நினதுள்ளங் குன்றுந் தன்மைகெட வொன்று சொல்லுகிறேன் நீ கேட்பாயாக;

அத்தை - முன்னிலையசை,

வாளா மன்னிய ஒரு நீ அன்ன யானும் - வினே நிலைபெற்ற ஒருவனுகிய நின்னைப்போல நானும்,

நின்னையன்னவென நிற்றற்பாலது நீயன்னவென நின்றது. இதனைவ் திரிந்ததன்றிரிபென்பர். ‘‘பாங்கினை யானன்னபண் பனை’’ என்னுந் திருக் கோவையாரில் யானன்னவென்பதற்கு என்னையொத்தவெனப் பொருள் கூறி னார் நச்சினார்க்கினியரும்.

பொருந்து உறு புகழ் இன் அரும் தமிழ் நசைஇ - மிகப் பொருந்தின புகழினையுடைய அரிய தமிழை நச்சி,

பொருந்தலு முறுதலு மொருபொருளனவாகவின், ஒன்று மிகுதி குறித்துநின்றது.

மதன் உடை முந்து நூல் - அழகினையுடைய முந்தின
நூலாகிய அகத்தியத்தையும்,

மதன் - நூலினழகு. அகத்தியத்தின் முந்திய நூலொன்று
தமிழ்க்கிள்மையின் முந்து நூலென்றாலும்.

அதன் வழி பட்ட தொல்காப்பியம் முதல் பல என பல்கா
இலக்கணம் தெரிக்கும் விலக்கு இல் நூல் தேர்ந்து - அவ்வகைத்தி
யத்து வழிப்பட்ட தொல்காப்பிய முதலாகப் பல வென்னும்படி
பல்கி இலக்கணத்தைத் தெரிவிக்கும் விலக்குதலில்லாத ஏனைய
நூல்களோயுந் தேர்ந்து,

தொல்காப்பியம் வழிநூலாகவின், வழிப்பட்ட வென்றாலும்,
பல்கா - பல்கி. தெரிவிக்கு மென்றபாலது தெரிக்குமென நின்றது;
மேலுரைத் தாங்குரைக்க. விலக்கு - முதனிலைத் தொழிற்பெயர்.
சற்றற்றக்கமையாவிலக்குடை நூல்களை நீக்குதற்கு விலக்கினாலென்
ரூம். நூலென்னுமிரண்டன் கண்ணும் உம்மைகடொக்கன.

பொற்பு உறு எழுத்து சொல் பொருள் யாப்பு விழுமிய
வகை இன் அணி இவை பழநி - பொவிவுற்ற எழுத்துஞ் சொல்
அலும் பொருளும் யாப்பும் சிறப்பினவாகிய வகையினையுடைய
அணியுமென்னும் இவ்விலக்கணங்கள் முற்றுப்பெற்று,

எஞ்சல் இல் சீர்த்தி பஞ்சகாவியம் பிற - குறைதலில்லாத
மிகுபுகழினையுடைய பஞ்சகாவியங்களும் பிறவும்,

பஞ்சகாவியம் - சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை,
வளையாபதி, சூண்டலகேசி என்பன. பிறவென்பது நீலகேசி,
உதயணன்காதை, சூளாமணி முதலியவற்றையுந் தமுவநின்றது.
உம்மைக டொக்கன.

எட்டு தொகை ஒடு உம் பத்து பாட்டு ஒடு உம் இன்பு அமர்
ஒன்பதிற் றிரட்டி கீழ்க்கணக்கு என சங்கம் மரீஇய பொக்குநூல்
தேற்றி - எட்டுத் தொகையுடனும் பத்துப் பாட்டுடனும் இன்ப
மமைந்த பதினெண்கீழ்க்கணக்குமென்று முன்னைய சங்கத்து அடிப்
படவிருந்த பொவிகின்ற இலகிக்யநூல்களிற்றேறி,

எட்டுத்தொகை - நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநாறு,
பதிற்றுப்பத்து, பரிபாடல், கவித்தொகை, அகநானாறு, புற
நானாறு என்பன. பத்துப்பாட்டு - முருகாற்றுப்படை, பொரு
நராற்றுப்படை, சிறுபானுற்றுப்படை, பெரும்பானுற்றுப்படை,

முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன. பதினெண்கீழ்க்கணக்கு - நாலடி, நான்மணிக்கடிகை, இன்னூராற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்தினையைம்பது, ஐந்தினையெழுபது, தினைமொழியைம்பது, தினைமாலையெழுபது, குறள், திரிகுகுகம், ஆசாரக்கோவை, பழ மொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இக்கூறிய பதினெண்ட்டனுட் சிலவற்றை யொழித்து வேறுசில சேர்த்துப் பதினெண்ட்டென வொப்பிப்பாரு முனராகவின், இவை தாம் பதினெண்ட்டென்ப தெமக்குடன்பாடன்று. பதினெண்கீழ்க்கணக்குமென்பழி உம்மைதொக்கது. பொங்குநூலென்றமிகை யாற் கல்லாட முதலிய பிற விலக்கியங்களுங் கொள்ளப்படும். தேற்றுமென்பது தன் வினையாய் நின்றது. “நட்பாடறேற்றருத வர்” என்றாற்போல. இதனைப் பகுதிப்பொருள் விகுதியென்னுஞ் சுவார்த்தத்தில் வந்த காரிதமென்பர் வடநூலார்.

மறை இல் கேள்வி துறை பல் போகி - மறுத்தவில்லாத கேட்டற் றெழுசீலையடைய துறைகள் பவவற்றிலும் போய்,

பா இனம் யாத்தற்கு வாய் வளம் கூர்ந்தனன் - பாக்களையும் மவற்றினங்களையுங்கட்டுதற்கு வாய்த்த வளமிக்கேணுயினேன்;

பாவினம் - உம்மைத் தொகை. யாத்தற் கென்னுங் குவ் வருபு அதற்கு வினையடைமையில் வந்தது.

கற்று உணர் மாக்கள் அருமை இற்று என அறிந்து - கற்றுணர்ந்த மனிதர்களினருமை இத்தன்மைத்தென்று அளவிட்டறிந்து,

உளம் தக அதனை தெரிந்து - உள்ளந் தகுதிபட அக்கல்வியைத் தெரிந்து,

அதனை - நெஞ்சரிசுட்டு.

முன் நாள் பொன் உம் மணி உம் சிதறி - முற்காலத்தே பொன்னையுமிரத்தினங்களையும் பலவாகக் கொடுத்து,

இம்பரில் தம் பெயர் விட்டனர் மாய்ந்த - இவ்வுலத்தின்கண் தம் பெயர்களை விட்டுவைத்து மறைந்து போன,

விட்டனரென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

பாரி உம் காரி உம் ஆய் உம் ஓரி உம் பேகன் உம் நன்ளி உம் அதிகன் உம் ஆகி - பாரி காரி ஆய் ஓரி பேகன் நன்ளி அதிகளெனவாய்,

உம்மைகள் எண்ணின்கண் வந்தன.

வரையாது கொடுத்தோர் வாழ் நாள் சது அன்று - தமக் கெனவொன்றும் வரைந்துவையாமற் கொடுத்தோராகிய வள்ளன் மார் வாழுங்கால மிள்தன்று,

அனரயர் உம் தமிழர் அல்லர் - இக்காலத்தரசருந் தமிழை யுடையா ரல்லர்,

ஆகவின் - ஆதலால்,

நல் தமிழ் மாட்சியும் கற்றவர் மாட்சியும் புரிந்து - நல்ல தமிழின் மாட்சிமையையும் அதனைக்கற்றாரின் மாட்சிமையையும் விரும்பி,

உளம் களிப்ப தெரிந்து ஆங்கு அருள்நர் இல் என் கவற்சி இல் - உள்ளங்களிப்பத் தெரிந்து கொடுப்பாரில்லை யென்னுங் கவலையால்,

ஆங்கு - அசை. இல் உருபுமயக்கம்.

புல் என் முகன் கண்டு உடுக்கை உம் உண்டி உம் இருக்கை உம் உசாஅப் கொடுக்குநர் யார் என - புல்லென்ற முகத்தைக் கண்டு உடுக்கு மாடையு முண்ணுமுணவும் இருக்குமீடுமுளவா வென ஆராய்ந்து கொடுப்பார் யார் ஒருவருமிலரே யென்று,

“உசாவே குழ்ச்சி” என்பது தொல்தாப்பியம். குழ்ச்சி - ஆராய்தல். யாரென்னும் வினா எதிர்மறுத்து நின்றது.

அடுக்கும் அவர் கரப்ப குன்று வரும் நெஞ்சினன் உழுந்து ஏ நின்றனன் - யானடுக்குமவர்கள் எண்ணைக் கண்டொளித்தலாற் குன்றுதல் வருகின்ற நெஞ்சினையுடையேனும் வருந்தி நின்றேன்;

நெஞ்சினென்னுங் குறிப்பு வினைமுற்று வினையெச்சமாய் நின்றது. ஏ - அசை.

கற்றவர் கல்லா மற்றவர் இவர் என தெற்று என படாஅ வகையிற்று ஆகி - கற்றவரிவர் கல்லாத மற்றவரிவரென்று தெளிவுபடாத வகையினை யுடையதாய்,

இவரென்பதனைக் கற்றவரினுங்கூட்டுக். வகையிற்றென்னும் விணைக் குறிப்பு இனி வரும் காலத்தென்பதனேடு முடிந்தது. இன்றென்பதனை அசைநிலையாக்கி, வகையாகியெனக் கோடலு மொன்று.

கண் இல் மாக்கள் முன்னர் எண்பட - பார்வையில்லாத மனிதர்முன்னே இரண்டு மொன்றேயென் ரெண்ணிக்கைப்பட,

பார்வையைக் கண்ணென்றும்; அஃது ஆகுபெயர். “கிளந்த வல்ல” என்பது தொல்காப்பியம். ஈண்டுப் பார்வையென்றது இரத்தின பரிக்கை காண்டலீ.

இயல் மணி நிரை இல் செயல் மணி விராஅய் கிடந்து இமைத்து ஆங்கு - இயற்கைரத்தின நிரையிற் செயற்கைரத்தினங்கலந்து கிடந்து பிரகாசித்தாற்போல,

இயன்மணி - சாதிரத்தினம். செயன்மணி - காய்ச்சகல்.

மடம் திகழ்பவர் முன் இருவரும் தகைமை இன் ஒருவர் என்கலாவி - மடமை விளங்குவோர் முன்னே அக்கற்றுர் கல்லாரென்னும் இருவரும் தகுதிக்கண் ஒருதன்மையரே யென்று சொல்லும்படி கலந்து,

அறியார் என்ன பெரும் சுட்டு உறீஇ - இவர்கள் அறியாதாரென்று சொல்லப்படாமற் பெரிதுஞ் சுட்டப்படுதலைப் பொருந்தி,

போவி புலமையர் திரியும் இக்காலத்து - போவிப்புலவர்கள் திரியாநிற்கு மிந்தக்காலத்தில்,

புனை நூல் உணரா அனையர் ஆன் உம் - அலங்கரிக்கப்பட்ட நூல்களைக் கற்றுணராத அத்தன்மையராலும்,

நறவு ஓர் வாழ்க்கை பறவை இன் விழையீ அரும் கலை பல உம் ஒருங்கு உடன் தூரீஇ நன்மை இல் பயிலுநர் இன்மை ஆன் உம் - தேனைத் தேர்ந்து வாழ்தலையுடைய வண்டுபோல விரும்பி அரிய கலைகள் பலவற்றையு மொருங்கடையத் தேடி நன்மையிலே கற்போரில்லாமையாலும்,

பயிலுநர் சிலர் ஏ ஆகி பயில் உழி புரத்தல் மாலையர் கரத்தல் ஆன் உம் - அங்ஙனங் கற்பார் சிலரேயாய்க் கற்கு மிடத்துக் கற்பாரைக் காக்கு மியல்பினையுடையார் காவாதொளி த்தலானும்,

ஏ - பிரிநிலை. பயில்வழி - வகரம் தோன்றல் விகாரம்.

நன்று உறு தமிழ் வளம் குன்றுதல் கண்டு - நன்மை பொருந்திய தமிழின் வளம் குன்றுதலைக் கண்டு,

அது பண்டை இல் சிறந்து 'தழைப்ப' கொண்டு - அத்தமிழ் பண்டு போலச் சிறந்து தழைத்தற்காக மனங் கொண்டு,

பண்டை யென்றது சங்கத்தார் காலத்தை,

வான் அமர் அதனை யான் வளர்ப்பல் என - சிறப்புத் தங்குமத்தமிழை யான் வளர்ப்பேன்று சொல்லி,

அஞ்சிறை தும்பி துஞ்சி ஊத - அகத்தின்கட்ட சிறகினை யுடைய வண்டுகள் தங்கியூதலால்,

பின்னி அவிழ்பு அலர்ந்து காம்பு கழல்அணி மலர் - முறுக் கவிழ்ந்து விரிந்து சினையிலின்று காம்பு கழன்ற அழகிய பூக்கள்,

வள்ளம் கம்பலம் விரித்து ஆங்கு அன்ன தரை படர்ந்து இமைக்கும் விரைகெழு பூபொழில் - சித்திரகம்பலத்தை விரித் தாற்போலத் தரையிற் படர்ந்து விளங்கும் வாசனையிக்க அழகிய சோலைகள்,

இரு மருங்கு ஓழுகிய - இரண்டு பக்கத்து மொழுங்குபட வளர்ந்து, உம்மை தொக்கது.

கரை பொரு வையை செந்தமிழ் நாடு திரு தகு முது ஊர் - கரையைப் பொருதுகின்ற வையையாற்றினையுடைய பாண்டிநாட்டி சின் கண்ணுள்ள செல்வந் தக்கிருக்கும் பழையலூர்,

‘சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியஞ் - சவுந்தர பாண்டிய ணெனுந் தமிழ் நாடனுஞ் சங்கப் புலவருந் தழைத்தினி திருக்கு, மங்கலப் பாண்டி வளநா டென்ப’ என்பவாகவின், செந்தமிழ் நாட்டைப் பாண்டி நாடென்றாம்.

பைந்தமிழ் வளர்த்த பாண்டியர் இருக்கை - பசிய தமிழை முற்காலத்து வளரச்செய்த பாண்டியர்களின் குடியிருப்பு,

நடை மாண் புரவி உம் - நடையான் மாட்சிமைப்பட்ட சூதிரைகளும்,

மான் தொடை தேர் உம் - குதிரை தொடுத்தலையுடைய தேர்களும்,

பணை இருகோடு இன் இனை ஏருது பினித்த பாண்டில் உம் - பருத்த இரு கொம்புகளையுடைய இரட்டை ஏருதுகளைக் கட்டின வண்டில்களும்,

சிவிகை உம் - பல்லக்குக்களும்,

சிறுகண் யானை உம் - சிறிய கண்களையுடைய யானைகளும்,

கூண்டு இனிது ஒழுகும் குறை இல் மறுகு தொறும் - கூடி இனிதா யொழுங்குபடச் செல்கின்ற குறைபாடில்லாத தெருக் கடோறும்,

கூடம் போன்ற கோபுரம் நிரை ஓடு மாடம் சான்ற மதுரைமா நகர் கண் - மலைச்சிகரத்தைப் போன்ற கோபுரங்களின் வரிசைகளோடே மாடங்களும் மிக்க மதுரை என்னும் பெரிய பட்டனத்தின்கண்,

முதூருங் குடியிருப்புமாகிய மதுரை யென்க.

பிந்திய சங்கம் முந்திய சங்கம் மூன்று ஒன்று ஆகி பிறந்தது ஆல் என - பிந்தினவிச்சங்கம் முந்தின சங்கங்கண் மூன்று மொன்றுய்ப் பிறந்ததென்னும்படி,

மூன்று மென்னு மும்மை தொக்கது. ஆல் - அசை.

தண் தமிழ் தெரிக்கும் பண்டைநூல் எழும்ப - தண்ணிய தமிழைத் தெரிவிக்கின்ற பழைய நூல்களெல்லாந் தலையெடுக்க வும்,

இயல் நனி விழைகுநர் குழீஇனர் பயில - இலக்கணத்தை மிக விரும்புவோர் சென்று கூடியிருந்து கற்கவும்,

குழீஇன ரென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

மால் செய் கல்வியர் மான்பு இன் நூல் செய - பெருமையைச் செய்யுங் கல்வியுடையார் மாட்சிமையீனையுடைய பல நூல்களைச் செய்யவும்,

உரை காண் வல்லுநர் வரை காண்டு எழுத - நூல்கட்டு கரைகாணும் வல்லார் அவ்வந்நூலினளவைக் கண்டு உரை எழுத வும்,

முறை பிறழ்ந்து உற்ற குறை பல் காண்மார் முதுநூல் தேண்டி பழுது ஆய்ந்து அமைக்க - ஒழுங்கு மாறுபட்டுவந்த குற்றம் பலவற்றையுங் காண்பவர் பழையரூல்களைத் தேடிப் பழுதாராய்ந்து திருத்தியமைக்கவும்,

குற்றம் போகிய கற்றன கெடாஅ பேணூஉ வைகுமோர் பரிக்கை கானூஉ - குற்றந்தீரக் கற்றனவற்றைப் பேணிவைத்திருப் போரைப் பரிக்கை கண்டு,

போகிய - வினையெச்சம்.

சிறப்பு பெயர் ஒடு பரிசில் உம் அளிப்ப - சிறப்புப் பெயரினையும் பரிசினையுமவர்க்குக் கொடுக்கவும்,

பின் உம் வேண்டுவ என்ன உம் புரிய - மறுபடியும் வேண்டுவன எவற்றையுஞ் செய்யவும்,

இவ்வெச்சங்களில் உம்மைகடொக்கன.

மங்கல் இல் அரும் தமிழ் சங்கம் ஒன்று இரீஇனன் - மங்குத வில்லாத அரிய தமிழ்ச் சங்க மொன்றை யிருத்தினன்;

நிமிர் திரை முரியும் குமரி மருங்கு உற்ற சேது காவலர் திறல் குடி பிறந்தோன் - நிமிரா நிற்குந் திரைகள் முரிந்து விழு கிண்ற கன்னியாகுமரிப் பக்கத்துள்ள சேதுவைக் காத்தற்றெழுபி வில் வல்லாருடைய திறலான குடியிற் பிறந்தவனும்,

தீது தீர் வாழ்க்கை தென் புலம் காப்போன் - குற்றந்தீர்ந்த வாழ்க்கையினையுடைய தெற்கின் கண்ணதாகிய நிலத் தைக் காப்பவனும்,

தென்புலம் - தக்கணம்.

மறம் காண் பகைவர் வணங்கிய - மறத்தைத்தக்கண்ட பகைவர் வணங்க,

வணங்கிய - வினையெச்சம்.

புறம் காண் மஞ்சு வரும் ஏறு இன் அஞ்சு வரு திறவினன் - அப்பகைவரின் முதுகைக் காண்கிற மேகத்தினின்று வருகிற இடுயையொத்த காண்பார்க் கச்சம் வருதற்குக் காரணமான திறலையுடையவனும்,

புறங்காண் திறவினென்க.

புலவர் வம்மின் - புலவீர் வருதிர்,

பொருநர் வம்மின் - பொருநர்காள் வருதிர்,

பலர் புகழ் சூத்தர் உம் பாணர் உம் வம்மின் - பலரும் புகழ்கிற சூத்தரும் பாணருமாகிய நீவிரும் வருதிர்,

இ புரவலன் வாயில் போரா கதவது என - இந்தப் புரத்தலவல்லானுடைய தலைவாசல் ஒன்றை யொன்று பொருந்தாத கதவினையுடையதென்று,

ஒன்றையொன்று பொருந்தாதவென்றது இரண்டு கதவுகளுஞ் சேராததை; என்றால், அது மூடப்படாத கதவென்பது. தம்மிற் சேர்ந்த கதவென்பதைப் போர்க்கதவென்றார் பட்டினப் பாலையிலும்.

எர் ஆர் வான் கொடி நுடங்குபு நுடங்கி அகவு ஜ் அம் மாடத்து முகவை ஊரன் - அழகு நிறைந்த சிறந்த கொடிகள் அசைந்தசைந்து கூப்பிடுகின்ற அழகிய மாடங்களையுடைய முகவை யென்னு மூரையுடையவனும்,

அடுக்கு - விரைவுப்பொருட்டு, ஜி - அசை. முகவை - இராமநாதபுரம்.

மேல் அறிவு உயர்ந்த நூல் அறி புலவன் - மேன்மையான அறிவுயர்ந்த நூல்களையறிந்த புலவனும்,

முத்தம் விளை வயல் பாலவனத்தம் நாடு செகில் கொண்டு - முத்து விளைகின்ற வயல்களையுடைய பாலவனத்தமென்னு நாட்டினைத் தோண்மேற் சமந்து,

பீடு கெழு குடி தழீஇ - அங்குள்ள பெருமை மிக்க குடிகளைத் தழுவி,

முற்ற காக்கும் கொற்றம் குடையினன் - முழுதுங் காக்கின்ற வெற்றிக் குடையினை யுடையவனும்,

விரை கமழ் கண்ணியன் பாண்டித்துரை என - மணங்கமழ் கின்ற மாலையினை யுடையவனுமாகிய பாண்டித்துரைத் தேவ என்று பலர் சொல்ல,

கண்ணியனென்னுங் குறிப்புமுற்றுப் பெயரெச்சமாய் நின்றது.

கேட்டனென் - நான் கேள்விப்பட்டேன் ;

அன்றே என் கவற்சி கெட்டது - கேட்டவப்பொழுதே என் கவலை யொழிந்தது;

வேட்டன அடைதல் விளிவு உருது ஆல் என - நாம் விரும்பினவற்றையடைதல் கெடுதலுருதென்றெண்ணி ,

ஆல் - அசை.

கதுமென எழுஷ் - விரைந்தெழுந்து,

சினை கொள் புதுமலர் - கொம்புகள் தம்மிடத்துக்கொண்ட புதிய ழுக்கள் ,

வண்டும் தேனும் உண்டன களிப்ப - ஆண்வண்டும் பெண் வண்டு முண்டுகளிப்படைய,

உண்டனவென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

நற விருந்து அளிக்கும் புறவு உழ்ற சோலை - தேனை விருந்தாகக் கொடுக்கின்ற காட்டோடு மாறுபட்ட சோலைகளை யுடைய,

நற - குறியதன்கீழாக குறுகியது.

வளன் அறவு அறியா மல்லல் அ முது நகர் மாண்பு உற புகூஉ - செல்வமறுதலையறியாத வளமுள்ள அந்த மதுரையென் சிறு முதிய பட்டணத்தில் மாட்சிமைப்படச் சென்று ,

காண்பன கண்டு - அங்கே காணத்தகுவனவற்றைக் கண்டு,

செந்தமிழ் விளங்கும் அ சங்கம் போன்று - செவ்விய தமிழ் விளங்குகின்ற அந்தச் சங்கத்திற் போய் ,

ஈண்டுச் சங்கமென்றது அதன் சாலையை.

நல் இசை புலவர் சொல் இசை பரப்ப கூண்டு இனிது இருக்கும் அவை களாம் குறுகி - நல்ல புகழையுடைய அச்சங்கத்துப்

புலவர்கள் தஞ் சொல்லியும் புகழையும் யான்டும் பரத்தற்குக் கூடி இனிதாய் வீற்றிருக்கு மவைக்களத்தை நெருங்கி,

ஆண்டு யான் யாத்த கவி அரங்கு ஏற்றி - அங்கே யான் கட்டிக்கொண்டு சென்ற கவியை யரங்கேறச் செய்து,

வருமொழியகரமாகவின், குற்றுகரமிகரமாயிற்று.

உலகு சொல் சிறப்பு பெயர் ஒடு பெருஅ வரிசை ஆன்ற பரிசில் உம் பெறுால் - உலகம் புகழ்ந்து சொல்லுங்க சிறப்புப் பெயருடனே வேசேற்றுவரும் பெருத வரிசை சிறந்த பரிசில்களையும் பெற்று,

கண்டு அறிந்தவர் ஏ யார் என வந்தனென் - முன்னமே யென்னைக் கண்டறிந்துள்ளார் இப்போது கண்டு என வேறு பாட்டால் இவன் யாரென்று மருஞும்படி வந்தேன் ;

ஏ - அசை ; பிரிநிலையுமாம்.

நீயிர் உம் ஆண்டு செல்லியர் பல பெற மேயினிர் எனின் ஏ - நீவிரும் அங்கே சென்று சிறப்புப் பெயரும் பரிசிலுமென்னும் பலவற்றையும் பெறுதற்கு விரும்பினீராயின் ,

ஏ - அசை.

இன்னே இவண் விட்டு - இப்போதே இவ்விடம் விடுத்து,

கால் இல் செல்லின் நாள் இல் செல்லும் - காலாலே நடந்து சென்றால் நாளிற் பலகழியுமாதலால் ,

காலில் - உருபுமயக்கம்.

உரும் உறுமு ஓடு உறம் ஓலி இன் இருப்பு உருளை நான்கு இரு புறன் உம் உருள் - இடியின் சத்தத்தோடு மாறுபடுகின்ற சத்தத்தையுடைய இரும்புருளைகளுன்கு இரண்டு பக்கத்து முருள் வும் ,

உறுமு - முதனிலைத் தொழிற்பெயர்.

கான் குழுமும் கொள்ளி வாஅய் பேனய் உயிர்ப்பு இன் ஓலித்து உமிழும் கவி தூமம் குழல் வாய் இல் சழல் கொள்ள - வனத்திற் கூடின கொள்ளிவாய்ப் பேயின் மூச்சையொப்பவோ

வித்து எந்திரங்கக்குகின்ற மிக்க புகை சூழலின் வாயிற் சுழலு தலைக் கொள்ளவும்,

மரவட்டை செலவு ஓப்ப செல் பாண்டில் - மரவட்டையினது நடையைப் போலச் செல்கின்ற வண்டில்கள்,

இது உருவவும்.

பல் கோத்த நெடும் தொடர் இன் - பலவற்றைக் கோத்த நெடிய தொடரினையுடைய,

நிரை நீண்டு கடும் கால் இன் சூழி விசை இன் - நிரையாய் நீண்டு கடிய காற்றைப்போல வோடுகின்ற வேகத்தையுடைய,

எந்திர ஊர்தி இவர்ந்தனிர் படர்மின் - எந்திரலூர்தியிலே யேறிச்சென்மின் எந்திரலூர்தி - புகைவண்டில். இவர்ந்தனி ரென்னும் விணமுற்று விணயெச்சமாய் நின்றது.

அந்தம் இல் காட்சி அணி பல காண்பிர் - அங்கனஞ்சு சென்றால் முடிவில்லாத காட்சியான அலங்காரங்கள் பலவற்றைக் காண்பீர் ;

வீறிய மாக்கள் ஏறு இறங்கு இடன்தொறும் அமிழ்து இன் ஊறிய உண்டி பல் பெறுகுவிர் - பெருமையுற்ற மனிதர்கள் ஏறுதலிறங்குதலையுடைய இடங்கடோறும் அமிழ்தையொப்பச் சவையேறின உண்டிகள் பலவற்றையும் பெறுவீர் ;

ஏறு இறங்கு - முதனிலைத் தொழிற்பெயர்கள்.

மன்னைது பல் நாள் நடந்தனிர் எய்க்கும் கால் உழப்பு அறியா மால் உறு செலவு இன் - தரிபட்டிராமற் பலநாட்களாக நடந் திளைக்குங் கால் வருத்தத்தை யறியாமற் பெருமை பொருந்தின போக்கினையுடையதாக,

மலைப்பு உறு நெடு வழி ஒரு நாள் தொலைச்சி - மலைப்புத் தங்கின நீண்ட வழியை ஒரே நாளிற் போக்கி,

குடிய நறுமலர் வாடு இயல் உரு முன் - நீவிர் சூடின நறியழு வாடு மியற்கையைப் பொருந்தா முன்னமே,

நிதி மலி கூடல் அம் பதி வயின் புகுவிர் - நிதிமலிகின்ற கூடலென்னுமழுகிய மதுரைப்பதியினிடத்துப் புகுவீர் ;

ஆ வயின் போந்து - அந்தவிடத்திற் போய்,

கூர் அயில் ஏந்திய முடி உடை வழுதியர் முறை வழி இருந்த கொடி நுடங்கு எயில் இன் கோயில் மறுகு உம் - கூரிய அயிற் படையைக் கையிலேந்தின முடியையுடைய பாண்டியர்கள் செங் கோன்முறைவழியே அரசாண்டிருந்த கொடிகளசைகின்ற அரசை யுடைய அரமனீலியையும்,

ஆலயம் வீதி உம் - தேவாலய வீதிகளையும்,

ஆவணம் வீதி உம் - கடைவீதிகளையும்,

அறிந்தவர் வியக்கும் ஆண்மையர் மலிந்து செறிந்து அமர் தெருவும் - பலதொழில்களையும் அறிந்தோர் வியக்கின்ற ஆண்மையினையுடையார் மிகுத்துச் செறிந்து தங்கின பலவேறு வகைப் பட்ட வீதிகளையும்,

திரு ஒடு உம் காண்பிர் - செல்வத்தோடே காண்பீர் ;

உம் - அசை.

கண்டனிர் பின்றை - கண்ட பின்னர்,

கண்டனிரென்னும் விளைமுற்றுப் பெயரெச்சமாய் நின்றது-

திண் திறல் புலவர் கூடு உறு சங்கம் நாடினிர் செவின் ஏ - திண்ணிய திறலையுடைய புலவர்கள் கூடுதலுற்ற சங்கத்தை நாடிச் சென்றுல்,

கூட்டு - முதனிலைத்தொழிற்பெயர். ஏ - அசை.

ஆயிரம் கதிர் கொள். பருதி ஞாயிறு திருந்து வரை சிரகம் மீமிசை இரு என - ஆயிரங்கதிர்களைக் கொண்ட வட்டமாகிய ஞாயிறு திருந்தின அச்சிகரத்தின்மேலே இருந்தாற்போல,

மீமிசை - ஒருபொருளிருசொல்.

கரும் பனை கை இன் வேழுத்து ஒரு வெரிந் - கரிய பளையைப் போன்ற கைகளையுடைய யானையின் ஒப்பற்ற முதுகில்,

அரசனையாகவின் ஒப்பற்ற முதுகென்றும்.

உவவு மதி வட்டம் தவவு இல் குடை நிழற்ற - உவாமதி போல வட்டமாகிய கெடுதலில்லாத குடை நிழலீச்செய்ய,

வரும் இறை இவன் என - உலா வருகின்ற அரசனிவ னென்று,

பொருவ அறு விதி இல் நரம்பு வகை பிழையா பரப்பிய நான்கு வகை யாழ் இன் பாணர் ஏழ் இல் பாட - ஒப்பில்லையான விதியானே நரம்புவகை பிழைப்பாமற் பரத்திக்கட்டின நான்கு வகையான யாழினையுடைய பாணர் ஏழிசையிற்பாடவும்,

நரம்புவகை - இருபத்தொன்றும், பத்தொன்பதும், பதி னரும், ஏழும், நான்குவகையாழ் - பேரி, மகரம், சகோடம், செங்கோடு. எழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரமென்பன, ஏழென்னும் வரையறைப் பண்புப்பெயர் அப்பண்பினையுடைய இசைக்காயிற்று.

இரண்டு பத்து அடுக்கி ஒன்று கடை வைத்த வண்மையர் ஓரு வடிவு எடுத்து அண்மினர் என - இரண்டுபத்தைச் சேர வைத்து ஒன்றை அதன் கடையினிறுத்தின எண்ணையுடைய வள் ளன்மையரனைவரும் ஒரேவடிவெடுத்து வந்தாரென்று.

என்றது இருபத்தொரு வள்ளல்களை.

வான் கவி வாணர் நான்கு இல் பாட - சிறந்த கவிவாணர் கள் நான்கு கவியாற்பாடவும்,

நான்குகவி - ஆச, மதுரம், சித்திரம், வித்தாரம். இல் - உருபு மயக்கம். நான்கென்னும் வரையறைப் பண்புப்பெயரும் அவ்வாறே கவிக்காயிற்று.

பொன் முடி கவித்து - பொன்னோன முடியைச் சிரசி வணிந்து,

வென் வேல் ஏந்தி - வெற்றியையுடைய வேற்படையைக் கையிலேந்தி,

பாண்டி நாடு அளிக்கும் பண்பு இன் ஆண் தகை - பாண்டி நாட்டினைக் காக்கின்ற பண்பினையுடைய ஆண்டகை,

இரவலர்க்கு அடையா வாயில் புரவலன் - இரத்தற்றெழுழில் வல்ல அடைக்கப்பாத தலைவாசலையுடைய புரதற்றெழுழிலில்

கோது பதி ஒடுக்கும் பாற்கர சேதுபதி - குற்றமுள்ள அரசர் களை யொடுக்குகின்ற பாஸ்கர சேதுபதி என்னுமரசன்,

ஆண்டகையும் புரவலனுமாகிய சேதுபதி யென்க.

அருள் ஓடு நிலைஇயர் பொருள் நனி உதவ - தன்னருளோடே நிலைபெறுவதாகப் பொருளை மிகவுமுதவுதலால்,

அன்னவன் பெயர் ஓடு மன்னு பெயர் கொண்டு - அவ் வரசன் பெயரோடே தரிபட்ட பெயரைக்கொண்டு,

அன்னவன் பெயரென்றது அவ்வரசனின் குலப்பெயரை, அது, சேதுபதி யென்பதாம். எனவே, “சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை” என்னும் பெயரைக்கொண்டென்றபடி.

சங்கம் மேவும் ஓர் அங்கம் ஆகி - அச்சங்கத்தைப் பொருந்தின ஓரவயவமாய்,

ஊன் உடை ஏனைய மாணவர்க்கு ஆர்த்தி - ஊனையு முடையையும் மற்றவைகளையும் மாணுகர்களுக்குக் கொடுத்து,

ஏனைய - இருக்கை, முழுக்கெண்ணெய் போல்வன.

நல் ஆசிரியர் பல்லோர் வைகினர் - நல்லாசிரியர் பலரிருந்து,

நல்லாசிரியர் - “குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை, நிலமலை நிறைகோன் மலர் நிகர் மாட்சியு, மூலகிய றறிவோ டுயர்குண மினையவு, மமைபவ ஹாலுரை யாசிரி யன்னே”, என்னுமியல்பினையுடையார். வைகின ரென்னும் விளைமுற்று விளையெச்சமாய் நின்றது.

தொல் நூல் ஒரு சிறை பின் நூல் ஒரு சிறை - பழைய நூல்களொரு பக்கமும் பிந்தின் நூல்களொருபக்கமுமாக,

ஓவு இறந்து உணர்த்தும் தா இல் கொள்கை - ஓழிவின்றிக் கற்பிக்கின்ற வருத்தமில்லாத கொள்கையினையுடைய,

அழகு அமர் காட்சி கழகம் உம் காண்பிர் - அழகு தங்கின காட்சியினையுடைய கழகத்தையுங் காண்பீர் ;

இலக்கியத்தன உம் இலக்கணத்தன உம் அலக்கண் தீர்க்கும் ஆகமத்தன உம் என - இலக்கியத்தையுடையனவும் இலக்கணத்

தையுடையனவும் துன்பத்தைத் தீர்க்கின்ற ஆகமங்களை யுடையனவுமென்று,

முதிய உம் ஆன்ற முறைமை இன் அமைந்த புதிய உம் ஆகி பொலிந்து - முதியவைகளும் சிறந்த முறைமையோடேயமைந்த புதியவைகளுமாய்ப் பொலிவற்று,

நசைஇ உற்று - விரும்பிப்போய்,

ஓரும் மாக்கள் உள்ளாம் தேரும் - ஓர்ந்துணரும் மனிதர்களின் மனங்கள் தேர்தற்குக் காரணமான ,

உள்ளாந் தேரு மென்பது காரணங் குறித்துநின்றது; ‘நேரம் திருமருந்து’ என்றாற்போல். பொலிந்து தேருஞ்சாலை யென்க.

பாண்டியன் சுவடி சாலை உம் காண்பிர் - பாண்டியன் பெயரானே நிறுவிய புத்தகசாலையையுங் காண்பீர்;

அது “பாண்டியன் புத்தகசாலை” யாம்.

புத்தகசாலை யென்னது சுவடிச்சாலை யென்றது, ஏட்டுப் பிரதிகளை யுந் தழுவுதற்கென்க.

தென்மொழி எழுத்து ஒடு வடமொழி எழுத்து உம் ஈங்கு நனி பாய ஆங்கில அக்கரம் உம் - தமிழேழுத்துக்களுடன் சம்ஸ் கிருத வெழுத்துக்களையும் இங்கே மிகப் பரவிய ஆங்கில வெழுத் துக்களையும்,

தென்மொழி பலவற்றுள்ளுஞ் சிறப்புடைத்துத் தமிழேயாக வின் அதனைத் தென்மொழியென்றும், வடமொழிகளுள் சம்ஸ் கிருதமற்றேயாகவின் அதனை வடமொழி யென்று முறைத்தாம். ஆங்கிலாக்கரம் - வடசொன் முடிபு.

கால் கொள் வாக்குபு - காலைத் தமக்காதாரமாகக் கொள் ஞம்படி வார்த்து,

காலென்றது அச்செழுத்தின் கீழ்க்கட்டையை.

பால்வேறு படுத்தி - பகுதி வேருகச்செய்து,

ஐன்று பல ஆகி சென்று உற பதிக்கும் அச்சு சாலை உம் மெச்ச காண்பிர் - ஒரு பிரதி பல பிரதிகளா யெங்குஞ் சென்று பொருந்தப் பதிப்பிக்கும் அச்சுக்கூடத்தையும் நீவிரே மெச்சிக் கொள்ளும்படி காண்பீர்;

முன் கலாசாலைபோலப் புத்தகசாலையும் அச்சுச்சாலையும் சங்கத்தினங்கமெனக்கொள்க.

கண்டனிர் - இவற்றைறக்கண்டு,

கண்டனிரென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

சங்கம் மண்டபம் புகின் ஏ - சங்கத்து மண்டபத்தின்கட்டுகுவீராயின்,

ஏ — அசை.

தீ தமிழ் புணரி மாந்திய மக்கள் உம் - இனிய தமிழ்க்கடலீக் குடித்த மனிதர்களும்,

என்று தமிழ்ப்புலவர்கள்.

வடமொழி தேர்ந்து திடம் உறுபவர் உம் - சமஸ்கிருதத்திற் ரேர்ந்து திடங்கொண்டவர்களும்,

என்று சமஸ்கிருத பண்டிதர்களை.

ஆங்கிலம் பயின்ற பாங்கர் உம் ஆகி - ஆங்கிலபாடையைக் கற்ற பாவனையுடையவருமாய்,

என்று பி. ஏ., எம். ஏ., க்களை.

புரை அறு நூல்கட்கு உரை செய்குநர் உம் - குற்றமற்ற நூல்களுக்கு உரை செய்வாரும்,

நால் வகை பயக்கும் நூல் செய்குநர் உம் - நான்குவகைப் பயனையும் பயக்கின்ற நூல்களைச் செய்வாரும்,

நால்வகைப் பயன் - அறம், பொருள், இன்பம், வீடு.

முது நூல் ஓரா ஆராய்குநர் உம் என - முதிய நூல்களையோர்ந்து பழுதாராய் வாருமென்று,

பெரும்புலவர் மருங்கு அமர - பேரரிவினையுடையார் இரு மருங்கு மமர்தலால்,

மண்டு உடு இல் வெண் திங்கள் உம் - நெருங்கின் விண்மீன் கண்டுவில் வெள்ளிய திங்களும்,

தரம் காட்டி அரங்கு ஏறிய - தந்தந் தரத்தைக் காட்டி அரங்கத்தின் கண்ணேறவும்,

பயில் சிறப்பு பெயர் எய்திய - பயில்கின்ற சிறப்புப் பெயரைப் பெறவும்,

அற பரிசில் உற கொள்ளிய - தருமமான பரிசிலைப் பொருந் தும்படி பெற்றுக் கொள்ளவும்,

நிலை பயிலும் கலை பயிலிய - நிலைமையுடன் பயில்கிற பலகலைகளைக் கற்கவும்,

இவை நான்கும் உம்மை தொக்க விணையெச்சங்கள்.

தவ மலியும் அவர் நடுவன் - மிக மலிந்திருக்குமவர் கண்டுவில்

பெரும் கடல் இல் சென்ஞாயிறு உம் பொர - கரிய கடலின் கட் செவந்த ஞாயிறும் போல,

விரை பாண்டித்துரைத்தேவன் தவிசில் தலைமை கொள் - வாசனையுள்ள பாண்டித்துரைத்தேவன் ஆசனத்தில் தலைமைத் தன்மையைக் கொள்ளும்படி,

ஆற்றல் சால் சிறப்பு இன் ஆங்க வீற்று இருக்கும் காட்சி கண்டனிர் - வலிமையிக்க சிறப்போடே வீற்றிருக்குங் காட்சியை நீவிர் கண்டு,

ஆங்க - அசை. கண்டனிரென்னும் விணைமுற்று விணையெச்சமாய் நின்றது.

களித்தனிர் அண்மின் - களிப்புற்று நெருங்கினால்,

களித்தனிரென்னும் விணைமுற்று விணையெச்சமாய் நின்றது.

மாட்சி இன் அவன் ஏ - மாட்சிமையையுடைய அந்தப் பாண்டித்துரைத் தேவன்,

ஏ - அசை.

மலர்ந்த முகத்தினன் - களிப்பான் மலர்ந்த முகத்தினையுடையவனும்,

முகத்தினென்னுங் குறிப்புமற்றுப் பெயரெச்சமாய் நின்றது.

நீயிர் யார் ஜி என வினாவும் - நீவிர் யாரென்று நும்மைக் கேட்பன் ;

ஜி - அசை.

பெரும நின் அவை களம் ஓர்ந்து ஒரை இல் போந்தனென் எனின் - பெருமானே! நினதவைக்களத்தைக் கருதி நல்ல வேளாயில் வந்தேனன்று நீவிர் சுறுவீராயின்,

வருக என தழிடி இருக்க என அருகு இரீடி - வருவீராக வென்று தமுவி இருப்பீராக வென்று தன் பக்கத்தேயிருத்தி,

போற்றினிர் சென்ற நும் கவி அரங்கு ஏற்று - நீவிர் பேணிக்கொண்டு சென்ற நுங்கவியை அரங்கத்தே ஏற்றுக் கொண்டு,

ஆங்கு இருக்குநர் உளப்பட நச்சி மெச்சி - அங்கேயிருக்கு மச்சங்கப் புலவரெல்லாருமுள்பட நும்மை விரும்பி மெச்சி,

வாய் அரும் புலவன் பெரும் கவிராயன் பாவலன் வித்து வான் இயல் தெரிநாவலன் என்று உயர் பெயர்கள் உள் ஒன்று - வாயாலிய புலவனும் பெரிய கவிராயனும் பாவலனும் இலக்கணந் தெரிந்த நாவலனுமென்றுயர் சிறப்புப்பெயர்களு ளொரு பெயரை,

நுமக்கு உற களி வர நல்கி - நுமக்குப் பொருந்தும்படி களிப்புண்டாகக் கொடுத்து,

ஊர்கோள் ஒருதலை மீன் இருந்து என்ன - ஊர்கோள் வட்டத்திலோரிடத்து விண்மீதென்றிருந்தாற்போல,

வால் நிறம் வயிரம் மின் செய்து ஒளிறும் பொன் செய் ஆழி உம் - வெள்ளிய வொளியையுடைய வயிரக்கல்லிருந்து மின்னைச் செய்து விளக்கும் பொன்னுற்செய்த மோதிரத்தையும்,

பொலம் தகடு குழித்து - பொன்னாலான தகட்டைக் குழியச் செய்து,

பொற்பு உற அமைத்த - அதிலே பொலிவுறவமைக்கப்பட்ட

வலந்த பொன் தொடர் இன் மாண்பிற்று ஆகி பழுது அற சமைந்த-கட்டின பொற்சங்கிலியையுடைய மாட்சிமையையுடைய தாய்ப் பழுதில்லையாம்படி சமைந்த,

பொழுது அறி கருவி உம் - வேளையை யறிதற்குக் காரண மான கருவியையும்,

என்றது கடிகாரத்தை.

நொய் மயிர் துய் என ஆய்ந்து நெய்த - நுண்ணிய மயிரைப் பஞ்ச போல வாய்ந்து அதனுணையைப்பட்ட,

மின் இவர்ந்து அன்ன பொன் இழை நுழைத்து - மின்னுக் கொடி படர்ந்தாற்போலப் பொன்னாலாகிய நூலை யூடே நுழைத்த

மாசு கெட சிறந்த காசுமீரம் உம் - குற்றமறச் சிறந்த காசுமீரமாகிய போர்வையையும்,

காசுமீரம் - ஆகுபெயர் ; இது, பிறந்தவழிக் கூறல்.

அரையன் விழு தலை கழுத்து அளவு அமைந்த பணயம் பல உம்-நம்மரசனது சிறந்த தலையுரு கழுத்துவரையமைந்த பணம் பலவற்றையும்,

இணை அற தர்இ - இணையில்லையாம்படி தந்து,

பெருகிய மகிழ்வு இல் பேணுபு விடுக்கும் - பெருகிய மகிழ்ச்சியோடே நும்மைப் பேணி அநுப்புவன் ;

இல் - உருபுமயக்கம்.

வளம் மலி தன்மை இல் - இச்செல்வம் நுமக்கு மிக்க தன்மையாய்.

இல் - உருபு மயக்கம்.

செம் பொன் பழுநிய செழும் மரன் - செவந்த பொன்னேனே
முற்றுப் பெற்ற செழுமையான வொரு மரம்,

வம்பு ஓடு உம் பொலிந்து வந்தது ஆல் என ஏ வருகுவிர
மாது ஓ - வாசனையோடு பொலிவு பெற்று வந்ததுபோல வருகு
வீர் என்றவாறு.

உம், ஆல், ஏ, மாது, ஓ - அசைகள். இப்பாட்டின்கண்
எச்சங்களும் முற்றுக்களும் ஆண்டாண்டுத் தெள்ளிதிற் கிடந்து
வினைமுடித்தவின், யாமீன்டவற்றைத் திரட்டிக் காட்டிலம்.
“அகன்றபொருள் கிடப்பினு மனுகிய நிலையினு, மியன்றுபொ
ருண் முடியத் தந்தன ருணர்த்தன், மாட்டென மொழிப பாட்டி
யல் வழக்கின்” என்பவாகவின், மாட்டுறுப்புக்சிலவாண்டான்
டுள. இதன்கண் ஒருமை பன்மைமயக்கம் ஆற்றுப்படை மருங்கிற்
போற்றியது. இதனுட் சில வஞ்சியடிகளும் வந்தன. “இயற்சீர்
வெள்ளடி—”, என்னுந் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர
வுரையில் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உம்மையாற் பிற
வடியையுந் தழீஇ “பாஅவ்டுளி ப்பினும் பகவிருளினும்” என்னும்
வஞ்சியடியை யெடுத்தோதினார். “இயற்சீர் வெள்ளடி வஞ்சி
யடியிலை, யகப்பட வருஉ மகவலு முளவே” என்பது யாப்பருங்
கலம், அல்லதுஉம், ஆசிரியத் து விகற்பமே வஞ்சியாகலானுமது
வஞ்சியா மென்க. பொருநராற்றுப்படைக்கண் வஞ்சியடிகண்
மிக்குவந்தமை யாகவின் “ஆசிரிய நடைத்தே வஞ்சி” என்
பதனாற் பின்னர் வஞ்சி மிகவும் வந்தன வென்றுணர்க வென்பர்
நச்சினார்க்கினியர்.

குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல், கற்றறிந்த மாந்
தர் கடன்’ ஆகவின், யாமிறைப்பயிற்சியானே செய்தவிப்
பாட்டினிடத்தும், விரிவஞ்சி ஒருவாறு சுருக்கி முடித்த இவ்வுரை
யினிடத்துங் காணப்படுங் குற்றங்களைக் களைந்து கோடல் கற்
ரூர்க்குக் கடனேயாம்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்துப்

புலவராற்றுப்படை மூலமும் உரையும்

முற்றின

PULAVAR ARRUPPATAI

A GUIDE POEM

Text and commentary

Author: V. Kulam Katiru Navalar

Edited by: M. M. UWISE

Printed by: Albion Press Ltd., Colombo-10

First Edition 1903 Madurai, India.

Second Edition 1968 (28.11.68) (Ceylon)